



SG Digital

TL SimplyGo
பயன்பாட்டு
வழிமுறைகள்



உங்களுக்குத் தெரியுமா?

TL SimplyGo செயலியுடன், உங்களது பொதுப் போக்குவரத்து கட்டணப் பரிவர்த்தனைகளைத் தடையின்றி கண்காணிக்கலாம். அதோடு, பேருந்து வந்தடையும் நிகழ்நேர விவரத்தையும் செயலி வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம்!

படிநிலை 1

TL SimplyGo செயலியை உங்கள் கைப்பேசியில் நிறுவுங்கள்

ஆப்பிள் ஆப் ஸ்டோருக்கு அல்லது கூகல் பிளே ஸ்டோருக்குச் சென்று, TL SimplyGo செயலியைப் பதிவிறக்கம் செய்து, செயல்படுத்துங்கள்.


1. ஐஓஎஸ் பயன்படுத்துவோர், 'Get' மீது தட்டி செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம்.
2. அண்ட்ராய்ட் பயன்படுத்துவோர், 'Install' மீது தட்டி செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம்.

படிநிலை 2


TL SimplyGo சேவைக்குப் பதிவு செய்யுங்கள்




3. பக்கத்தின் அடியில் காணப்படும் 'Create Account' மீது தட்டுங்கள்.



4. உங்களது மின்னஞ்சல் முகவரி, கடவுச்சொல், பெயர், கைப்பேசி எண் ஆகியவற்றை உள்ளிடுங்கள்.




5. விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ள, முதல் பெட்டியில் குறியிட்டு, 'Register' மீது தட்டுங்கள்.




6. உங்கள் கைப்பேசி எண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்ட OTP மறை எண்ணை உள்ளிட்டு, 'Submit' மீது தட்டுங்கள்.

படிநிலை 3


TL SimplyGo செயலியில் உங்கள் அட்டையை இணைத்துடுங்கள்




7. முகப்புப் பக்கத்தில், 'Add Card' மீது தட்டுங்கள்.



8. நீங்கள் சேர்க்க விரும்பும் அட்டையின் வகையைத் தேர்ந்தெடுக்க, கீழ்நோக்கிய அம்புக்குறியைத் தட்டுங்கள்.



9. இந்த அட்டைக்கு ஒரு பெயரும் CAN ID அடையாள எண்ணும் உள்ளிடுங்கள். *CEPAS அட்டையின் பின்பக்கத்தில் CAN ID-ஐ காணலாம்.



10. அட்டையின் இணைப்பைப் பூர்த்தி செய்ய 'Submit' மீது தட்டுங்கள்.

இணையப் பாதுகாப்புக் குறிப்புகள்

- செயலிகளை அதிகாரத்துவ மூலங்களிலிருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்யுங்கள்.
- பாதுகாப்பு பலவீனங்களிலிருந்து உங்கள் சாதனங்களைப் பாதுகாக்க, மறக்காமல் மென்பொருளை அடிக்கடி புதுப்பித்திடுங்கள்.
- உங்களது ஒற்றைப் பயன்பாட்டு மறைச்சொல், மறைச்சொல் அல்லது மற்ற தனிப்பட்ட விவரங்களை யாரிடமும் அல்லது தெரியாத இணையத்தளங்களில் ஒருபோதும் வெளியிடாதீர்கள்.